

## வினாப்பாி 10

வினாக்கள்

மதிப்பெண்கள்: 75

காலம்: 3.00 மணி

## I. சரியான விடையை தேர்த்தீட்டு எழுது:

- 1) வினாக்களின் கூற்றில் விளைவு கீழ்க்கணும் எந்த வினாயாட்டில் பயன்படுகிறது?
- (அ) நீச்சல் போட்டி      (ஆ) பெண்ணில்      (இ) சைக்கிள் பந்தயம்      (ஈ) ஹாக்கி
- 2) ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத்தொலைவு
- (அ) 4மீ      (ஆ) -40மீ      (இ) -0.25மீ      (ஈ) -2.5மீ
- 3) பொது வாயு மாறிலியின் மதிப்பு
- (அ)  $3.81 \text{ J மோல}^{-1} \text{ K}^{-1}$       (ஆ)  $8.03 \text{ J மோல}^{-1} \text{ K}^{-1}$   
 (இ)  $1.38 \text{ J மோல}^{-1} \text{ K}^{-1}$       (ஈ)  $8.31 \text{ J மோல}^{-1} \text{ K}^{-1}$
- 4) கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
- (அ) மின்னாட்டம் பாயும் வீதம் மின்திறன்  
 (ஆ) மின்னாட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்  
 (இ) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்  
 (ஈ) மின்னோட்டம் பாயும் வீதம் மின்னாட்டம்
- 5) திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்
- (அ) 11.0 லிட்டர்      (ஆ) 5.6 லிட்டர்      (இ) 22.4 லிட்டர்      (ஈ) 44.8 லிட்டர்
- 6) துருவின் வாய்பாடு
- (அ)  $\text{FeO} \times \text{H}_2\text{O}$       (ஆ)  $\text{FeO}_4 \times \text{H}_2\text{O}$       (இ)  $\text{Fe}_2\text{O}_3 \times \text{H}_2\text{O}$       (ஈ)  $\text{FeO}$
- 7) 100கி. நீரில் சோடியம் குளோரைடின் கரைத்திறன் 36கி. 20கி சோடியம் குளோரைடு 100 மிலி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைக் கரைத்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்?
- (அ) 12கி      (ஆ) 11கி      (இ) 16கி      (ஈ) 20கி
- 8) காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது .....
- (அ) கார்போஹெட்ரோட்      (ஆ) எத்தில் ஆல்ஹகால்  
 (இ) அசிட்டைல் கோ.ஏ      (ஈ) பைருவேட்
- 9) அட்டையில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கை
- (அ) 23      (ஆ) 33      (இ) 38      (ஈ) 30
- 10) வாந்தி எடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் .....
- (அ) முகுளம்      (ஆ) வயிறு      (இ) மூளை      (ஈ) ஹைபோதலாமஸ்
- 11) ..... தேங்காயின் இளநீரில் காணப்படுகிறது.
- (அ) ஆக்சின்      (ஆ) சைட்டோகைனின்      (இ) ஜிப்ரவின்      (ஈ) எத்திலின்
- 12) ..... DNAவின் முதுகெலும்பாக உள்ளது.

II. சூக்கமான விடையளி: (ஏதேனும் ஏற வினாக்களுக்கு மட்டும் விடையளி)  $7 \times 2 = 14$   
(வினா எண் 15க்கு கட்டாயம் விடையளிக்கவும்)

- 13) கிரிக்கெட் விளையாட்டில் மேலிருந்து விழும் பந்தைப் பிடிக்கும்போது, விளையாட்டு வீரர் தம் கையினை பின்னோக்கி இழுப்பது ஏன்?
- 14) ஒளிவிலகல் எண் என்றால் என்ன?
- 15) 5 ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ராஞ்களின் எண்ணிக்கையை கணக்கிடு.
- 16) வேறுபட்ட ஈரணு மூலக்கூறுக்கு இரண்டு எடுத்துக்காட்டு கொடு.
- 17) ஈரம் உறிஞ்சிகள் மற்றும் ஈரம் உறிஞ்சிக் கரைப்பை அடையாளம் காண்க.  
 (அ) அடர் சல்பியூரிக் அமிலம்      (ஆ) காப்பர் சல்பேட் பென்டா ஹெட்ரோட்  
 (இ) சிலிக்கா ஜெல்      (ஈ) காலசியம் குளோரைடு  
 (உ) எப்சம் உப்பு

V9S

2

- 18) சுவாச ஈவு என்றால் என்ன?
- 19) தமனி, சிரை வேறுபாடு தருக.
- 20) போல்டிங் என்றால் என்ன? அதை எப்படி ஊக்குவிக்கலாம்?
- 21) ஆண்களின் இரண்டாம் நிலை இனப்பெருக்க உறுப்புகளைக் கூறுக.
- 22) அல்லோசோம்கள் என்றால் என்ன?

**III. விரிவான விடையளி: (எவ்வயேறும் ஏறு விளக்கங்களுக்கு விடையளிக்கவும்)  $7 \times 4 = 28$**

- (இனா எண் 26க்கு கட்டாயம் விடையளி)
- 23) நியூட்டனின் இயக்க விதிகளை விளக்குக.
  - 24) நல்லியல்பு வாயு சமன்பாட்டை தருவி.
  - 25) அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?  
ஆ) LED விளக்கின் நன்மைகள் யாவை?
  - 26) A என்பது செம்பழுப்பு உலோகம். இது O<sub>2</sub>வுடன் விணையுற்று <1370K வெப்பநிலையில் B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். >1370K வெப்பநிலையில் Aயானது சிவப்புநிற ஜீ உருவாக்கும் எனில் ABC என்னவென்று விணைகளுடன் விளக்குக.
  - 27) ஈரம் உறிஞ்சும் சேர்மங்களுக்கும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
  - 28) காற்று சுவாசிகள் செல் சுவாசத்தின் போது எவ்வாறு குளுக்கோஸிலிருந்து ஆற்றலைப் பெருகின்றன. அதற்கான மூன்று படிநிலைகளை எழுதி விவரிக்கவும்.
  - 29) அட்டையில் நடைபெறும் இடப்பெயர்ச்சி நிகழ்ச்சியின் படிநிலைகளை எழுதுக.
  - 30) நீராவிப்போக்கு என்றால் என்ன? நீராவிப்போக்கின் முக்கியத்துவத்தை எழுதுக.
  - 31) நியூரானின் அமைப்பை படத்துடன் விவரி.
  - 32) அ) ஒரு பண்பு கலப்பு, இரு பண்பு கலப்பு வேறுபாடு தருக.  
ஆ) ஒக்காகி துண்டுகள் என்றால் என்ன?

**IV. விரிவான விடையளி:**

 $3 \times 7 = 21$ 

- 33) i) ராக்கெட் ஏவுதலை விளக்குக.  
ii) ஓளியின் ஏதேனும் மூன்று பண்புகள் எழுதுக.  
**(அல்லது)**  
அ) மின்னோட்டம் என்றால் என்ன?  
ஆ) மின்னோட்டத்தின் அலகை வரையறு.  
இ) மின்னோட்டத்தை எந்தக் கருவியின் மூலம் அளவிட முடியும். அதனை ஒரு மின்சுற்றில் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
- 34) ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் ஆவி அடர்த்திக்கும் உள்ள தொடர்பை வருவி.  
**(அல்லது)**  
i) MgSO<sub>4</sub>.7H<sub>2</sub>O உப்பை வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?  
ii) கரைத்திறன் வரையறு.  
iii) தெவிட்டிய கரைசல், தெவிட்டாத கரைசல் வேறுபடுத்துக.
- 35) அ) ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.  
ஆ) ஸ்ட்ரோஜன் எங்கு உற்பத்தியாகிறது? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?  
**(அல்லது)**  
i) மூக்கும் தாவரத்திலிருள்ள குலகத்தின் அமைப்பை விளக்குக.  
ii) டி.என்.ர. உயிரியல் முக்கியத்துவம் என்ன?